

செலான் வங்கி பிஎஸ்சி

நிதி அறிக்கை

2025 செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கானது



முற்றுமடங்கிய வருமானக் கூற்று						ரூபா. '000
	வங்கி			வங்கி		
	செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கானது			செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த காலாண்டிற்கானது		
	2025	2024	வளர்ச்சி %	2025	2024	வளர்ச்சி %
வட்டி வருமானம்	60,066,268	63,696,556	(5.70)	20,647,128	19,750,787	4.54
கழிக்குக: வட்டிச் செலவுகள்	33,008,825	36,434,750	(9.40)	11,351,819	11,079,026	2.46
நிகர வட்டி வருமானம்	27,057,443	27,261,806	(0.75)	9,295,309	8,671,761	7.19
நிகர கட்டணம் மற்றும் தரகுகள் வருமானம்	6,760,588	5,828,577	15.99	2,444,587	2,089,675	16.98
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	1,327,839	1,173,209	13.18	292,157	222,793	31.13
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	35,145,870	34,263,592	2.57	12,032,053	10,984,229	9.54
கழிக்குக: மதிப்பிழக்க கட்டணம்	772,287	4,149,782	(81.39)	281,331	1,194,117	(76.44)
கழிக்குக: ஆளணிக்கான செலவுகள்	8,748,772	8,085,327	8.21	2,947,636	2,713,586	8.63
கழிக்குக: ஏனைய செலவினம்	8,395,634	7,588,271	10.64	2,938,792	2,571,719	14.27
வரிக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபம்	17,229,177	14,440,212	19.31	5,864,294	4,504,807	30.18
கழிக்குக: வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	8,902,139	7,847,125	13.44	3,025,958	2,470,050	22.51
காலப்பகுதிக்கான இலாபம்	8,327,038	6,593,087	26.30	2,838,336	2,034,757	39.49
காலப்பகுதிக்கான ஏனைய முற்றுமடங்கிய வருமானம், வரி தேறியது	1,590,076	(96,218)	1,752.58	(126,674)	(223,550)	43.34
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	9,917,114	6,496,869	52.64	2,711,662	1,811,207	49.72
	தொகுதி			தொகுதி		
	செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கானது			செப்டெம்பர் 30 இல் முடிவடைந்த காலாண்டிற்கானது		
	2025	2024	வளர்ச்சி %	2025	2024	வளர்ச்சி %
வட்டி வருமானம்	60,106,609	63,741,790	(5.70)	20,660,556	19,763,721	4.54
கழிக்குக: வட்டிச் செலவுகள்	32,765,235	36,195,703	(9.48)	11,270,494	11,002,950	2.43
நிகர வட்டி வருமானம்	27,341,374	27,546,087	(0.74)	9,390,062	8,760,771	7.18
நிகர கட்டணம் மற்றும் தரகுகள் வருமானம்	6,756,286	5,827,806	15.93	2,441,658	2,089,568	16.85
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	1,285,221	1,141,659	12.57	331,063	246,580	34.26
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	35,382,881	34,515,552	2.51	12,162,783	11,096,919	9.61
கழிக்குக: மதிப்பிழக்க கட்டணம்	772,287	4,149,782	(81.39)	281,331	1,194,117	(76.44)
கழிக்குக: ஆளணிக்கான செலவுகள்	8,786,962	8,124,049	8.16	2,959,431	2,725,540	8.58
கழிக்குக: ஏனைய செலவினம்	8,480,918	7,695,697	10.20	2,967,133	2,606,570	13.83
வரிக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபம்	17,342,714	14,546,024	19.23	5,954,888	4,570,692	30.28
கழிக்குக: வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	8,972,252	7,918,561	13.31	3,050,713	2,494,204	22.31
காலப்பகுதிக்கான இலாபம்	8,370,462	6,627,463	26.30	2,904,175	2,076,488	39.86
இலாபம் உரித்தானது:						
தாய் நிறுவனத்தின் உரிமைதாரர்	8,330,425	6,604,193	26.14	2,887,512	2,065,926	39.77
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	40,037	23,270	72.05	16,663	10,562	57.76
காலப்பகுதிக்கான இலாபம்	8,370,462	6,627,463	26.30	2,904,175	2,076,488	39.86
காலப்பகுதிக்கான ஏனைய முற்றுமடங்கிய வருமானம், வரி தேறியது	1,589,179	(86,325)	1,940.93	(129,973)	(227,596)	42.89
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	9,959,641	6,541,138	52.26	2,774,202	1,848,892	50.05
மொத்த முற்றுமடங்கிய வருமானம் உரித்தானது:						
தாய் நிறுவனத்தின் உரிமைதாரர்	9,919,831	6,514,873	52.26	2,758,374	1,839,354	49.96
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	39,810	26,265	51.57	15,828	9,538	65.95
காலப்பகுதிக்கான மொத்த முற்றுமடங்கிய வருமானம்	9,959,641	6,541,138	52.26	2,774,202	1,848,892	50.05

செலான் வங்கி பி.எஸ்.சி. — தெரிவு செய்யப்பட்ட செயற்பாட்டு குறிகாட்டிகள்				
	வங்கி		தொகுதி	
	30.09.2025	31.12.2024	30.09.2025	31.12.2024
ஒழுங்குபடுத்தும் மூலதனம் (ரூபா. மில்லியன்)				
பொது உரிமையாண்மை படி 1	64,480	66,565	65,502	67,793
மொத்த படி 1 மூலதனம்	64,480	66,565	65,502	67,793
மொத்த மூலதனம்	96,615	86,837	97,637	88,064
ஒழுங்குபடுத்தும் மூலதன விகிதம் (%)				
பொது உரிமையாண்மை படி 1 மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 7.00%)	12.24	14.25	12.42	14.50
மொத்த படி 1 மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 8.50%)	12.24	14.25	12.42	14.50
மொத்த மூலதன விகிதம் (ஆகக்குறைந்த தேவை - 12.50%)	18.34	18.59	18.52	18.84
லீவரேஜ் (Leverage) விகிதம்				
(ஆகக்குறைந்த தேவை 3%)	7.11	8.16	7.22	8.30
ஒழுங்குபடுத்தும் திரவத்தன்மை				
திரவத்தன்மை காப்பு விகிதம் (%)				
ரூபா. - (ஆகக்குறைந்த தேவை - 100%)	276.57	415.75		
அனைத்து நாணயங்களும் - (ஆகக்குறைந்த தேவை - 100%)	317.20	491.37		
நிகர நிலையான நிதியியல் விகிதம் (%)	132.90	144.76		
(ஆகக்குறைந்த தேவை - 100%)				
சொத்துக்களின் தரம்				
கடன்களுக்கு மதிப்பிழக்கப்பட்ட கடன்கள் (நிலை 3) விகிதம் (%)	1.48	2.10		
நிலை 3 இற்கான கடன்களுக்கு மதிப்பிழக்க கட்டணங்கள் (நிலை 3) விகிதம் (%)	83.22	80.90		
வருமானம் மற்றும் இலாப இயலுமை				
நிகர வட்டி மிகை (%)	4.48	4.90		
சொத்துக்களின் மீதான வருவாய் (%) (வரிக்கு முன்)	2.12	2.14		
உரிமையாண்மை மீதான வருவாய் (%)	15.08	15.35		
வருமானத்திற்கான கிரய விகிதம் (%)	48.78	47.05		
குறிப்பு தகவல்				
கடன் தரமதிப்பீடு - Fitch	A+(Ika)	A+(Ika)		
ஊழியர்களின் எண்ணிக்கை	3,252	3,211		
வங்கி நிலையங்களின் எண்ணிக்கை	170	170		

நிதி நிலைமைக் கூற்று						ரூபா. '000
	வங்கி			தொகுதி		
	30.09.2025 இல் இருந்தவாறு	31.12.2024 இல் இருந்தவாறு (கணக்காய்வு செய்யப்பட்டது)	வளர்ச்சி %	30.09.2025 இல் இருந்தவாறு	31.12.2024 இல் இருந்தவாறு (கணக்காய்வு செய்யப்பட்டது)	வளர்ச்சி %
சொத்துக்கள்						
காகம் காக்குச் சமமானவையும்	18,964,213	17,384,396	9.09	18,964,214	17,384,436	9.09
இலங்கை மத்திய வங்கியிலுள்ள மீதி	5,263,491	8,719,115	(39.63)	5,263,491	8,719,115	(39.63)
வங்கிகள், நிதிக்கம்பனிகளிலுள்ள இருப்புக்கள்	30,608,931	50,156,002	(38.97)	30,608,931	50,156,002	(38.97)
முதல் நிலை நிதி ஆவணங்கள்	10,484	17,398	(39.74)	10,484	17,398	(39.74)
இலாபம் அல்லது நட்டம் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	13,198,000	21,454,098	(38.48)	13,198,000	21,454,098	(38.48)
குறைந்து செல்லும் செலவில் நிதிச் சொத்துகள்						
- கடன்களும் முற்பணங்களும்	533,755,460	462,950,751	15.29	533,755,460	462,950,751	15.29
- கடன் மற்றும் ஏனைய கடன் பத்திரங்கள்	132,633,152	136,224,930	(2.64)	132,727,864	136,314,858	(2.63)
ஏனைய முற்றுமடங்கிய வருமானம் ஊடாக நியாயப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச் சொத்துகள்	92,892,528	56,248,530	65.15	93,256,493	56,615,939	64.72
உபகம்பனிகளில் முதலீடு	1,153,602	1,153,602	-	-	-	-
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்	5,011,747	5,100,594	(1.74)	7,794,734	7,923,121	(1.62)
வரி சொத்துக்கள்	-	205,963	(100.00)	-	-	-
ஏனைய சொத்துக்கள்	19,648,509	20,074,460	(2.12)	18,105,145	18,531,459	(2.30)
மொத்தச் சொத்துக்கள்	853,140,117	779,689,839	9.42	853,684,816	780,067,177	9.44
பொறுப்புக்கள்						
வங்கிக்கு செலுத்துமதி	22,537,256	8,141,795	176.81	22,537,256	8,141,795	176.81
முதல் நிலை நிதி ஆவணங்கள்	41,817	809	5,068.97	41,817	809	5,068.97
குறைந்து செல்லும் செலவில் நிதிப் பொறுப்புக்கள்						
- வைப்பாளர்களுக்கு செலுத்துமதி	674,854,107	646,817,333	4.33	674,854,107	646,817,333	4.33
- ஏனைய கடன்படுரைகளுக்கு செலுத்துமதி	5,057,992	1,485,675	240.45	5,057,992	1,485,675	240.45
தொகுதிகடன்கள் வழங்கல்	38,989,658	25,128,383	55.16	38,989,658	25,128,383	55.16
வரி பொறுப்புக்கள்	3,645,533	1,489,697	144.72	4,347,878	1,979,772	119.62
ஏனைய பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்	29,832,934	26,137,675	14.14	26,484,312	22,837,598	15.97
மொத்தப் பொறுப்புக்கள்	774,959,297	709,201,367	9.27	772,313,020	706,391,365	9.33
உரிமையாண்மை						
கூறப்பட்ட மூலதனம்	21,693,370	21,693,370	-	21,693,370	21,693,370	-
சட்ட நிதி ஒதுக்கம்	3,383,537	3,383,537	-	3,383,537	3,383,537	-
நிறுத்தி வைத்த வருவாய்கள்	47,636,808	41,525,916	14.72	48,474,868	42,360,589	14.43
ஏனைய ஒதுக்கங்கள்	5,467,105	3,885,649	40.70	6,748,208	5,167,422	30.59
மொத்தப் பங்குதாரர்களின் உரிமையாண்மை	78,180,820	70,488,472	10.91	80,299,983	72,604,918	10.60
நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களின் உரித்து	-	-	-	1,071,813	1,070,894	0.09
மொத்த உரிமையாண்மை	78,180,820	70,488,472	10.91	81,371,796	73,675,812	10.45
மொத்த உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கள்	853,140,117	779,689,839	9.42	853,684,816	780,067,177	9.44
நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்	275,490,485	180,816,364	52.36	275,495,100	180,821,071	52.36
உறுதிப்படுத்தல்						
மேலுள்ள நிதிக்கூறுகள் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டது என்பதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.						
(ஒப்பமிடப்பட்டது)						
சமூக ஐயரத்தன						
பிரதம நிதி அதிகாரி - நிமிடிக்கப்பட்டவர்						
செலான் வங்கி பி.எஸ்.சியின் தலைவர், பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய நாங்கள் கீழ்வருவனவற்றை உறுதிப்படுத்தி ஒப்பமிட்டுள்ளோம்.						
a) மேலுள்ள கூற்றுகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட வழுவத்துக்கும், வரைவிலக்கணங்களுக்கும் அமைய தயாரிக்கப்படவை.						
b) இக் கூற்றுகளில் உள்ள தகவல்கள் வங்கி மற்றும் தொகுதி என்பவற்றின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டது என குறிப்பிடப்படாத பட்சத்தில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படாத நிதிக் கூற்றுக்குளில் இருந்து பிரித் தெடுக்கப்பட்டுள்ளது.						
(ஒப்பமிடப்பட்டது) நீதியரசர் புலனேக அலுவலுறாரே PC						(ஒப்பமிடப்பட்டது) ரமேஷ் ஐயசேகர
தலைவர்						பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி
ஒக்டோபர் 28, 2025						
கொழும்பு						